




சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 05.01.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 12406/B/2021

திரு. வி.என் துரைசாமி

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,

பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம்,

ஈரோடு மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று (05.01.2022) தொலைபேசியின் வாயிலாக நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. வி.என்.துரைசாமி அவர்கள் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக, திருமதி பாலமுருகாயி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம், ஈரோடு மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 01.07.2021 தேதியிட்ட மனுவில், பெருந்துறை வட்டம், தென்முகம் வெள்ளோடு ஆ கிராமம் வெள்ளோடு ஆலமரம் கள்ளுக்கடை பஸ் ஸ்டாப் அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ள காலிங்கராயன் சிலை எந்த புல எண்ணில் உள்ளது என்பதன் விவரங்கள் தொடர்பாக பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மனுதாரர் 11.08.2021 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத்தருமாறு தெரிவித்து, மனுதாரர் 23.09.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (05.01.2022) இவ்வாணையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் அவர்கள், 12.08.2021 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக மனுதாரருக்கு ஏற்கனவே தகவல்கள் அனைத்தும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். இன்றைய விசாரணையில் மனுதாரர் தனக்கு வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யான தகவல்கள் என்றும், பொய்யான தகவல்களை தன்னால் ஏற்க இயலாது என்றும், அதுமட்டுமல்லாமல் பல்வேறு ஊழல்கள் பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பதாகவும், அதற்கு முக்கிய காரணம் சேலம் மாவட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக உள்ள திருமதி பாலமுருகாயி, என்றும், என்னை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுவினை தாக்கல் செய்யக்கூடாது என்றும், ஆகையால் தான் கோரியுள்ள தகவல்கள் தனக்கு கிடைக்க உரிய ஆணையிடுமாறு ஆணையத்தினை வேண்டி கொண்டார்.

5. மேற்படி மனுதாரர் கூற்றின் அடிப்படையில், மனுதாரருக்குரிய தகவல்கள் அவருக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதை நன்கு உணர முடிகிறது. இருப்பினும் மனுதாரர் பிரிவு 6(1)ல் கோரியுள்ள தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என ஆணையம் கருதி, மேற்படி மனுதாரரின் தகவல் சம்பந்தமான விசாரணையை, சேலம் மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தீர் விசாரித்து 20 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் உத்திரவிட்டு, இவ்வழக்கின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

மனுதாரரின் 01.07.2021 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தகவல்கள் தொடர்பாக, சேலம் மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், மனுதாரர் கோரியுள்ள தகவல் அடங்கிய ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 18(3)(b)ன்கீழ் ஆய்வுசெய்து, மேற்படி வழக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள், வட்டாட்சியர், BDO, AD(P) மற்றும் மனுதாரரையும் விசாரணைக்கு அழைத்து, விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 25 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து, சேலம் மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர் மூலம் இவ்வாணையத்திற்கு பதிவஞ்சல் மூலம் சமர்ப்பிக்க ஆணையம் உத்திரவிடுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர் / பிரிவு பதிவாளர்

வழக்கு எண். SA 12406/B/2021

பெறுநர்

வருவாய் கோட்டாட்சியர்,
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,
சேலம் மாவட்டம்.

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம்,
ஈரோடு மாவட்டம்.

திரு. வி.என்.துரைசாமி,
த/பெ நல்லப்ப கவுண்டர்,
20/320 மெயின் ரோடு,
வி வெள்ளோடு,
வடமுகம் வெள்ளோடு அஞ்சல் 638 112,
ஈரோடு மாவட்டம்.